



தகவல்

அர்ப்பம் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண் 24347590

ஆணை நாள்: 03.11.2020

முன்னிலை

திரு ச.செல்வராஜ், எம்.ஏ., பி.எட்.,
மாநில தகவல் ஆணையர்

வழக்கு எண்.SA 9503/E/2019

திரு.R.மாயகண்ணன்

... மேல்முறையீட்டாளர்

/ எதிர் /

பொதுத் தகவல் அலுவலர்/
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
வட்டாட்சியர் அலுவலகம்,
சாத்தூர் வட்டம்,
விருதுநகர் மாவட்டம்.

... பொது அதிகார அமைப்பு

ஆணை

மேல்முறையீட்டாளர் 24.06.2019 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் 07.07.2018 அன்று அயன் படந்தால் பிர்கா சர்வேயர் (Krishna Priya) கார்த்திகேயன் இடத்தை அளந்து காட்டியதாகவும், பிரச்சனைக்குரிய சுற்றுச்சுவர் மேல்முறையீட்டாளரின் இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என்று அயன் படந்தால் பிர்கா சர்வேயர் தெரிவித்ததாகவும், மேலும் கம்பியும் ஊன்றப்பட்டது என்றும், அதற்கு மாறாக சுற்றுச்சுவர் மேல்முறையீட்டாளர் மற்றும் கார்த்திகேயன் இடத்தில் சரிபாதிதாக இருப்பதாக நீதிமன்றத்தில் தவறான அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், மேலும் அவர்கள் வசதிக்கேற்ப சர்வே கல் நகர்த்தப்பட்டுள்ளதாகவும், தலைமை நிலஅளவர் மேல்முறையீட்டாளரின் இடத்தை அளந்து அத்துக்காட்டக்கோரியும் உள்ளிட்ட தகவல்களைக் கோரியதன்பேரில், பொதுத் தகவல் அலுவலர் தனக்கு எவ்வித தகவலும் வழங்கவில்லை என்று தெரிவித்து மேல்முறையீட்டாளர் 22.07.2019 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(1)-ன்கீழான முதல்

மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலருக்கு அனுப்பி வைத்துள்ளார். தொடர்ந்து 26.09.2019 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(3)-ன்கீழான தனது இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்குத் தாக்கல் செய்துள்ளார்.

2. அந்த மனு தமிழ்நாடு தகவல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வரப்பெற்ற தேதியின் அடிப்படையில் காலவரிசை பட்டியலிட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பல மாதங்கள் ஆகியும் முழுமையான தகவல் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வந்த மேல்முறையீட்டாளர்களின் மனுக்களின் மீது மாநில தகவல் ஆணையர் அவர்கள், விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களுடன் 29.09.2020 அன்று காணொலி காட்சி மூலம் விவாதிக்கப்பட்ட நிலையில், சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகப் பொதுத் தகவல் அலுவலர் 21.10.2020 தேதியிட்ட கடிதத்தில், தகவல்களை வழங்கியுள்ளதாகவும், அதனை மேல்முறையீட்டாளர் மனநிறைவுடன் பெற்றுக்கொண்டதாக ஏற்பளிப்பு செய்து கையொப்பமிட்டு கடிதம் அளித்துள்ளதாகவும் தெரிவித்து, அதற்கு சான்றாக அதன் நகல்களை இணைத்து அனுப்பி வைத்துள்ளார்.

3. மேல்முறையீட்டாளர் மனநிறைவுடன் தகவல்களை பெற்றுக்கொண்டதாக ஏற்பளிப்பு செய்துள்ளதன் அடிப்படையில், இவ்வழக்கு இத்துடன் முற்றாக்கப்படுகிறது.

ஓம்/- ச.செல்வராஜ்
மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப்பதிவாளர்.

வழக்கு எண்.SA 9503/E/2019

பெறுநர்

பொது அதிகார அமைப்பு

பொதுத் தகவல் அலுவலர்/
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
வட்டாட்சியர் அலுவலகம்,
சாத்தூர் வட்டம்,
விருதுநகர் மாவட்டம்.

மனுதாரர்

திரு.R.மாயகண்ணன்,
எண்.3/490, சிதம்பரம் நகர்,
சாத்தூர் வட்டம்,
விருதுநகர் மாவட்டம் - 626 203.

Copy to: Judgement File.

"VP / PA -06.11.2020"